



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்

1982 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க,
செல்வவரி மீதான மிகைவரிச் சட்டம்

[1982, ஓகத்து மாதம் 10 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1982, ஓகத்து மாதம் 13 ஆம் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக
வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1982 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, செல்வவரி மீதான மிகைவரிச் சட்டம்

[1982, ஓகத்து மாதம் 10 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

ச. வ.—ஓ. 14/82

1501

1981 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டு ஆண்டிற்கான செல்வவரி விதிக்கப்படற்குரிய ஒவ்வோர் ஆள்மீதும், அத்தகைய ஆளினால் அவ்வரிமதிப்பீட்டாண்டிற்காகச் செலுத்தப்படற்பாலதான செல்வவரியைத் தொடர்புறுதிப்பார்ப்பதன்மூலம் மிகைவரியொன்றை விதிப்பதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடையவையும் அதன் இடைநேர்விளைவானவையுமான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக:—

1. இச்சட்டம், 1982 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, செல்வவரி மீதான மிகைவரிச் சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

சுருக்கப் பெயர்.

2. ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தோராம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கென, செல்வவரி விதிக்கப்படற்குரியவராக உள்ளவரான ஆள் ஒவ்வொருவரும், எழுத்திலான ஏதேனும் சட்டத்தில் அல்லது ஏதேனும் சமவாயத்தில், மானியப்பட்டயத்தில் அல்லது உடன்படிக்கையில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், அந்த வரிமதிப்பீட்டு ஆண்டிற்கென அவரால் செலுத்தப்படற்பாலதான செல்வவரியின் பத்துச் சதவீதத்துக்குச் சமமான மிகைவரியொன்றைச் செலுத்துதற்கு ஆளாதல் வேண்டும்.

செல்வவரிமீது மிகை வரியை விதித்தல்.

3. இரண்டாம் பிரிவின்கீழ் மிகைவரியொன்றைச் செலுத்துவதற்கு ஆளாகும் ஒவ்வோராளும், மதிப்பீடொன்று அவருக்கு வழங்கப்படவில்லையென்ற நிகழ்வு எவ்வாறிருப்பினும், அவரால் செலுத்தப்படற்பாலதான மிகைவரித்தொகையின் ஐம்பது சதவீதத்துக்குக் குறையாத தொகையை 1982 ஆம் ஆண்டு யூலை மாதம் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும் மிகுதியை 1982 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும் ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செலுத்தாதல் வேண்டும்.

மிகை வரி செலுத்துதற்கான தேதி.

4. விவரத்திரட்டுக்களைக் கொடுத்துதவுதல், செல்வவரியின் மதிப்பீடு, மதிப்பீட்டிற்கெதிரான மேன்முறையீடுகள், கொடுப்பனவு, அறவீடு, மீளக் கொடுப்பனவு என்பன தொடர்பில் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் XIII ஆம் அத்தியாயத்தினதும் XVII முதல் XXVI வரையிலான அத்தியாயங்களினதும் ஏற்பாடுகள், 2 ஆம் பிரிவின்கீழ் செலுத்தப்படற்பாலதான மிகைவரியின் விவரத்திரட்டுக்களைக் கொடுத்துதவுதல், மதிப்பீடு, மதிப்பீட்டுக்கு எதிரான மேன்முறையீடுகள், கொடுப்பனவு, அறவீடு, மீளக்கொடுப்பனவு என்பவற்றிற்கு ஏற்றமாற்றங்களுடன் ஏற்புடையனவாதல் வேண்டும்.

உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் குறித்தசில ஏற்பாடுகள் ஏற்புடையனவாதல்.

2 1982 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, செல்வவரி மீதான
மிகைவரிச் சட்டம்

பொருள்
கோடல்.

5. இச்சட்டத்தில் சந்தரூபம் வேறு வகையாகத் தேவைப்படுத்தினால்—

“ஆணையாளர் தலைமையதிபதி” என்பது உண்ணாட்டரசிறைச் சட்டத்தில் உள்ளவாறான அதே பொருளைக் கொண்டிருக்கும்;

“உண்ணாட்டரசிறைச் சட்டம்” என்பது 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டம் எனப் பொருளாகும்;

“செல்வவரி” என்பது உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்டு அறவிடப்படும் செல்வவரி எனப் பொருளாகும்; அத்துடன்

“மதிப்பீட்டு ஆண்டு” என்பது உண்ணாட்டரசிறைச் சட்டத்தில் உள்ளவாறான அதே பொருளைக் கொண்டிருக்கும்.